



4	καὶ	ἀνέβη	ὁ	καπνὸς	τῶν	θυμαμῶτων	ταῖς	προσευχαῖς
	மற்றும்	ஏறியது	-அந்த	புகை	-அந்த	தூபவர்க்கங்களின்	-அந்த	ஜெபங்களுடன்
	<a href="#">G2532</a>	<a href="#">G0305</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2586</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2368</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4335</a>
	τῶν	ἀγίων,	ἐκ	χειρὸς	τοῦ	ἀγγέλου,	ἐνώπιον	τοῦ
	-அந்த	பரிசுத்தர்களின்	-இலிருந்து	கையிலிருந்து	-அந்த	தூதனின்	-முன்பாக	-அந்த
	<a href="#">G3588</a>	<a href="#">G0040</a>	<a href="#">G1537</a>	<a href="#">G5495</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0032</a>	<a href="#">G1799</a>	<a href="#">G3588</a>

Θεοῦ.

தேவனுடைய  
[G2316](#)

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது.

5	καὶ	εἶληφεν	ὁ	ἄγγελος	τὸν	λιβανωτόν,	καὶ	ἐγέμισεν
	மற்றும்	எடுத்தான்	-அந்த	தூதன்	-அந்த	தூபகலசத்தை	மற்றும்	நிரப்பினான்
	<a href="#">G2532</a>	<a href="#">G2983</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0032</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3031</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1072</a>
	αὐτόν	ἐκ	τοῦ	πυρὸς	τοῦ	θυσιαστηρίου,	καὶ	ἔβλεπεν
	அதை	-இலிருந்து	-அந்த	நெருப்பின்	-அந்த	பலிபீடத்தின்	மற்றும்	எறிந்தான்
	<a href="#">G0846</a>	<a href="#">G1537</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4442</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2379</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0906</a>
	τῆν	πύλην;	καὶ	ἐγένοντο	βρονταί,	καὶ	φωναί,	καὶ
	-அந்த	பூமியின்	மற்றும்	உண்டாயின	இடிகள்	மற்றும்	குரல்கள்	மற்றும்
	<a href="#">G3588</a>	<a href="#">G1093</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1096</a>	<a href="#">G1027</a>	<a href="#">G2532</a>	<a href="#">G5456</a>	<a href="#">G2532</a>
								ἀστραπαί,
								மின்னல்கள்
								<a href="#">G0796</a>
	καὶ	σεῖσμος,						
	மற்றும்	பூசும்பம்						
	<a href="#">G2532</a>	<a href="#">G4578</a>						

பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்ச்சியும் உண்டானது.

6	Καὶ	οἱ	ἄγγελοι,	οἱ	ἔχοντες	τὰς	ἄπαι	σάλαγγας,
	மற்றும்	-அந்த	ஏழு தூதர்கள்	-அந்த	கொண்டிருக்கிற	-அந்த	ஏழு	எக்காளங்களை
	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2033</a>	<a href="#">G0032</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2192</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2033</a>
								<a href="#">G4536</a>
	ἵστοιμασάν			αὐτοὺς	ἵνα	σάλα(σω)σιν.		
	அவர்களை-ஆயத்தப்படுத்தினார்கள்			தங்களை	-என்று	எக்காளம்-ஊதுவார்கள்		
	<a href="#">G2090</a>			<a href="#">G0848</a>	<a href="#">G2443</a>	<a href="#">G4537</a>		

அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.

7	Kaì மற்றும் <a href="#">G2532</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	πρῶτος முதலாவது <a href="#">G4413</a>	ἐσόμενος; எக்காளம்-ஊதினான் <a href="#">G4537</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐγένετο உண்டாயிற்று <a href="#">G1096</a>	χάλαζα, கல்மழை <a href="#">G5464</a>		
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πῦρ நெருப்பு <a href="#">G4442</a>	μεμυμένα கலந்திருக்கிற <a href="#">G3396</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	αἵματι, இரத்தத்தில் <a href="#">G0129</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐβλήθη எறியப்பட்டது <a href="#">G0906</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	
	τῆν -அந்த <a href="#">G3588</a>	γῆν; பூமியின் <a href="#">G1093</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	τρίτον மூன்றில்-ஒரு-பங்கு <a href="#">G5154</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	γῆς பூமியின் <a href="#">G1093</a>	κατεκάρη, எரிந்தது <a href="#">G2618</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	τὸ -அந்த <a href="#">G3588</a>	τρίτον மூன்றில்-ஒரு-பங்கு <a href="#">G5154</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	δένδρων மரங்களின் <a href="#">G1186</a>	κατεκάρη, எரிந்தது <a href="#">G2618</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	παῖς எல்லா <a href="#">G3956</a>	χόρτος புல் <a href="#">G5528</a>	
	χλωρὸς பச்சை <a href="#">G5515</a>	κατεκάρη. எரிந்தது <a href="#">G2618</a>							

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது.

8	Kaì மற்றும் <a href="#">G2532</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	δευτερος இரண்டாவது <a href="#">G1208</a>	ἄγγελος தூதன் <a href="#">G0032</a>	ἐσόμενος; எக்காளம்-ஊதினான் <a href="#">G4537</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὧς போல <a href="#">G5613</a>	ὄρος மலை <a href="#">G3735</a>
	μέγα, பெரிய <a href="#">G3173</a>	πυρὶ நெருப்பினால் <a href="#">G4442</a>	καίόμενον, எரிகிற <a href="#">G2545</a>	ἐβλήθη எறியப்பட்டது <a href="#">G0906</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	θάλασσαν, கடலின் <a href="#">G2281</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ἐγένετο ஆயிற்று <a href="#">G1096</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	τρίτον மூன்றில்-ஒரு-பங்கு <a href="#">G5154</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	θαλάσσης கடலின் <a href="#">G2281</a>	αἷμα; இரத்தம் <a href="#">G0129</a>		

இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது.

9	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀπέθανεν இறந்தது <a href="#">G0599</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	τρίτον மூன்றில்-ஒரு-பங்கு <a href="#">G5154</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	κτισμάτων சிருட்டிகளின் <a href="#">G2938</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	τῆ -அந்த <a href="#">G3588</a>	θαλάσση கடலில் <a href="#">G2281</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ἔχοντα கொண்டிருக்கிற <a href="#">G2192</a>	ψυχὰς; உயிர்களை <a href="#">G5590</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	
	τρίτον மூன்றில்-ஒரு-பங்கு <a href="#">G5154</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	παλῶν கப்பல்களின் <a href="#">G4143</a>	διεφθάρησαν. அழிந்தன <a href="#">G1311</a>				

கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது.

10	Kaì	ὁ	τρίτος	ἄγγελος	ἐσάλασεν;	καὶ	ἔαρεσεν		
	மற்றும்	-அந்த	மூன்றாவது	தூதன்	எக்காளம்-ஊதினான்	மற்றும்	விழுந்தது		
	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5154</a>	<a href="#">G0032</a>	<a href="#">G4537</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4098</a>		
	ἐκ	τοῦ	ὄρανοῦ	ἀσῆρ	μέγας,	καίόμενος	ὡς	λαμπάρ,	καὶ
	-இலிருந்து	-அந்த	வானத்தின்	நட்சத்திரம்	பெரிய	எரிகிற	போல	தீபம்	மற்றும்
	<a href="#">G1537</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3772</a>	<a href="#">G0792</a>	<a href="#">G3173</a>	<a href="#">G2545</a>	<a href="#">G5613</a>	<a href="#">G2985</a>	<a href="#">G2532</a>
	ἔαρεσεν	ἐπὶ	τὸ	τρίτον	τῶν	ποταμῶν,	καὶ	ἐπὶ	τὰς
	விழுந்தது	-மேல்	-அந்த	மூன்றில்-ஒரு-பங்கு	-அந்த	ஆறுகளின்	மற்றும்	-மேல்	-அந்த
	<a href="#">G4098</a>	<a href="#">G1909</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5154</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4215</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1909</a>	<a href="#">G3588</a>
	παγὰς	τῶν	ὑδάτων.						
	ஊற்றுகளின்	-அந்த	தண்ணீர்களின்						
	<a href="#">G4077</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5204</a>						

மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீருற்றுக்களின்மேலும் விழுந்தது.

11	καὶ	τὸ	ὄνομα	τοῦ	ἀστέρος	λέγεται	ὄ
	மற்றும்	-அந்த	பெயர்	-அந்த	நட்சத்திரத்தின்	சொல்லப்படுகிறது	-அந்த
	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3686</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0792</a>	<a href="#">G3004</a>	<a href="#">G3588</a>
	Ἄψιθος;	καὶ	ἔγενετο	τὸ	τρίτον	τῶν	ὑδάτων,
	கெட்டைச்செடி	மற்றும்	ஆயிற்று	-அந்த	மூன்றில்-ஒரு-பங்கு	-அந்த	தண்ணீர்களின்
	<a href="#">G0894</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1096</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5154</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5204</a>
	εἰς	ἄψιθον,	καὶ	πολλοὶ	τῶν	ἀνθρῶπων	ἀπέθανον
	-ஆக	கெட்டைச்செடியாக	மற்றும்	அதிகமானவர்கள்	-அந்த	மனிதர்களின்	இறந்தார்கள்
	<a href="#">G1519</a>	<a href="#">G0894</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4183</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0444</a>	<a href="#">G0599</a>
	ἐκ	τῶν	ὑδάτων,	ὅτι	ἐπικράνθησαν.		
	-இலிருந்து	-அந்த	தண்ணீர்களின்	ஏனெனில்	கசந்தாக்கப்பட்டன		
	<a href="#">G1537</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5204</a>	<a href="#">G3754</a>	<a href="#">G4087</a>		

அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக்க் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள்.

12	Kaì	ὁ	τέταρτος	ἄγγελος	ἐσάλασεν;	καὶ	ἐπλήγη
	மற்றும்	-அந்த	நான்காவது	தூதன்	எக்காளம்-ஊதினான்	மற்றும்	அடிக்கப்பட்டது
	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5067</a>	<a href="#">G0032</a>	<a href="#">G4537</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4141</a>
	τὸ	τρίτον		τοῦ	ἡλίου,	καὶ	τὸ
	-அந்த	மூன்றில்-ஒரு-பங்கு		-அந்த	சூரியனின்	மற்றும்	-அந்த
	<a href="#">G3588</a>	<a href="#">G5154</a>		<a href="#">G3588</a>	<a href="#">G2246</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>
	τῆς	σελήνης,	καὶ	τὸ	τρίτον	τῶν	ἀστέρων;
	-அந்த	சந்திரனின்	மற்றும்	-அந்த	மூன்றில்-ஒரு-பங்கு	-அந்த	நட்சத்திரங்களின்
	<a href="#">G3588</a>	<a href="#">G4582</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5154</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0792</a>
	σκοτισθῆ	τὸ	τρίτον	αὐτῶν,	καὶ	ἡ	ἡμέρα
	இருட்டாகும்	-அந்த	மூன்றில்-ஒரு-பங்கு	அவற்றின்	மற்றும்	-அந்த	பகல்
	<a href="#">G4654</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5154</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2250</a>
	μὴ						μὴ
	-இல்லை						-இல்லை
	<a href="#">G3361</a>						<a href="#">G3361</a>
	φάνη	τὸ	τρίτον	αὐτῆς,	καὶ	ἡ	νύξ
	பிரகாசிக்கும்	-அந்த	மூன்றில்-ஒரு-பங்கு	அதனுடைய	மற்றும்	-அந்த	இரவு
	<a href="#">G5316</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5154</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3571</a>
							ὁμοίως.
							<a href="#">G3668</a>

நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது.

13	Kaì	εἶδον,	καὶ	ῥῆκουσα	ένος	ἀετοῦ	πετομένου	έν
	மற்றும்	நான்-கண்டேன்	மற்றும்	நான்-கேட்டேன்	ஒரு	கழுகின்	பறக்கிற	-இல்
	<a href="#">G2532</a>	<a href="#">G3708</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0191</a>	<a href="#">G1520</a>	<a href="#">G0105</a>	<a href="#">G4072</a>	<a href="#">G1722</a>
	μεσοπανήματι,	λέγοντος	φωνῆ	μεγάλῃ,	ὄσα,	ὄσα,	ὄσα,	τοὺς
	வானத்தின்-நடுவில்	சொல்லுகிற	குரலில்	பெரிய	ஐயோ	ஐயோ	ஐயோ	-அந்த
	<a href="#">G3321</a>	<a href="#">G3004</a>	<a href="#">G5456</a>	<a href="#">G3173</a>	<a href="#">G3759</a>	<a href="#">G3759</a>	<a href="#">G3759</a>	<a href="#">G3588</a>
	κατοικοῦντας	ἐπὶ	τῆς	γῆς,	ἐκ	τῶν	λοιπῶν	
	குடியிருக்கிறவர்களுக்கு	-மேல்	-அந்த	பூமியின்	-இலிருந்து	-அந்த	மீதியான	
	<a href="#">G2730</a>	<a href="#">G1909</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1093</a>	<a href="#">G1537</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3062</a>	
	φωνῶν	τῆς	σάλπιγγος	τῶν	τρῶν	ἀγγέλων,	τῶν	μελλόντων
	குரல்களின்	-அந்த	எக்காளத்தின்	-அந்த	மூன்று	தூதர்களின்	-அந்த	போகிறவர்களின்
	<a href="#">G5456</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4536</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5140</a>	<a href="#">G0032</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3195</a>
	σαλαζέει!							
	எக்காளம்-ஊத!							
	<a href="#">G4537</a>							

பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.